

## TNPSC TET SI EXAM

8ஆம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வு புவிவியல் 3

8th Standard

- 1) பட்டு நெசவு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சார்ந்த தொழிலகங்கள் \_\_\_\_\_ பிரிவுகளின் கீழ் வருகின்றன.  
(a) சிறிய அளவிலான தொழிலகம் (b) பெரிய அளவிலான தொழிலகம்  
(c) கடல்வளம் சார்ந்த தொழிலகம் (d) மூலதனம் சார்ந்த தொழிலகம்
- 2) உடைமையாளர்கள் அடிப்படையிலான தொழிலகங்கள் \_\_\_\_\_ வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.  
(a) 2 (b) 3 (c) 4 (d) 5
- 3) ஆனந்த் பால் பண்ணைத் தொழிலகம் (அமல்) \_\_\_\_\_ துறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.  
(a) தனியார் துறை (b) பொதுத் துறை (c) கூட்டுறவுத்துறை (d) கூட்டுத்துறை
- 4) இரும்பு எஃகு மற்றும் சிமெண்ட் தொழிலகங்கள் \_\_\_\_\_ தொழிலகங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.  
(a) வேளாண் சார்ந்த (b) கனிம வளம் சார்ந்த (c) வனப் பொருட்கள் சார்ந்த  
(d) கடல் வளம் சார்ந்த
- 5) சார்புத் துறை \_\_\_\_\_ வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.  
(a) 4 (b) 3 (c) 2 (d) 5
- 6) ஆப்ரிக்காவின் தென்கோடி முனை \_\_\_\_\_ .  
(a) கேப்பிளாங்கா (b) அகல்காஸ் முனை (c) நன்னம்பிக்கை முனை (d) கேப்டவுன்
- 7) எகிப்திற்கும் சினாய் தீபகற்பத்திற்கும் இடையில் ஒரு நிலச்சந்தி வழியாக உருவாக்கப்பட்ட செயற்கை கால்வாய் \_\_\_\_\_ .  
(a) பனாமா கால்வாய் (b) அஸ்வான் கால்வாய் (c) சூயஸ் கால்வாய் (d) ஆல்பர்ட் கால்வாய்
- 8) மத்திய தரைக்கடல் காலநிலையோடு தொடர்புடைய பின்வரும் கூற்றுகளைக் கருத்தில் கொண்டு சரியான விடையை தேர்வு செய்க.  
(i) சராசரி மழையளவு 15 சென்டிமீட்டர்.  
(ii) கோடைகாலம் வெப்பமாகவும் வறண்டதாகவும் குளிர்காலம் மாழையுடனும் இருக்கும்.  
(iii) குளிர்காலம் குளிர்ச்சியாகவும், வறண்டும், கோடை வெப்பமாகவும், ஈரப்பத்துடனும் இருக்கும்.  
(iv) சிட்ரஸ் வகை பழங்கள் வளர்க்கப்படுகின்றன.  
(a) i சரியானது (b) ii மற்றும் iv சரியானவை (c) iii மற்றும் iv சரியானவை  
(d) அனைத்தும் சரியானவை
- 9) ஆஸ்திரேலியாவின் மேற்கு மற்றும் கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளை பிரிக்கும் மலைத்தொடர் \_\_\_\_\_  
(a) பெரிய பிரிப்பு மலைத்தொடர் (b) இமய மலைத்தொடர்  
(c) பிளிண்டர்கள் மலைத்தொடர் (d) மெக்டோனெல் மலைத்தொடர்
- 10) கல்கூர்லி சுரங்கம் \_\_\_\_\_ கனிமத்திற்குப் புகழ் பெற்றது.  
(a) வைரம் (b) பிளாட்டினம் (c) வெள்ளி (d) தங்கம்
- 11) புவிப்பட தயாரிப்பு முறை குறித்து கையாளும் பாடப்பிரிவு \_\_\_\_\_ ஆகும்.  
(a) மக்களியல் (b) புவிப்படவியல் (c) இயற்கையமைப்பு (d) இடவியல்
- 12) ஒரு பகுதியின் இயற்கையம்சங்களைக் காட்டும் புவிப்படம் \_\_\_\_\_ .  
(a) நிலக்காணிப் புவிப்படம் (b) நிலத்தோற்ற புவிப்படம் (c) கால நிலையியல் புவிப்படம்  
(d) மூலாதார புவிப்படம்
- 13) ஆழம் குறைந்த நீர்ப் பகுதிகள் \_\_\_\_\_ வண்ணம் மூலம் குறிப்பிடப்படுகிறது.  
(a) மஞ்சள் (b) பழுப்பு (c) வெளிர் நீலம் (d) அடர் நீலம்
- 14) பிளான்கள் என்று அழைக்கப்படும் புவிப்படங்கள் \_\_\_\_\_ ஆகும்.  
(a) நிலக்காணிப் புவிப்படங்கள் (b) தலப்படங்கள் (c) சம அளவுக்கோட்டுப் படங்கள்  
(d) போக்குவரத்துப் படங்கள்
- 15) மக்கட்தொகை பரவலை \_\_\_\_\_ மூலம் காண்பிக்கலாம்.  
(a) கோடுகள் (b) வண்ணங்கள் (c) புள்ளிகள் (d) சம அளவுக்கோடுகள்
- 16) பொருளாதாரத்தின் இரண்டாம் நிலைத்துறை  
(a) தொழிற்சாலைகள் (b) போக்குவரத்து (c) கல்வி (d) விவசாயம்
- 17) முதல் நிலை பொருளாதார நடவடிக்கைகளில் ஒன்று  
(a) மருத்துவம் (b) வர்த்தகம் (c) வேட்டையாடுதல் (d) வங்கி
- 18) அத்தியாவசிய சேவைகளை அளிப்பது  
(a) முதல் நிலை பொருளாதார நடவடிக்கை (b) இரண்டாம் நிலை பொருளாதார நடவடிக்கை  
(c) மூன்றாம் நிலை பொருளாதார நடவடிக்கை (d) இவற்றில் ஏதுமில்லை

- 19) நான்காம் நிலை பொருளாதார செயல்பாட்டிற்கு சிறந்த உதாரணம்  
 (a) வீட்டு வசதி (b) தகவல் பரிமாற்றம் (c) கால்நடை மேய்த்தல் (d) மீன் பிடித்தல்
- 20) ஒரு மாநிலத்தின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைப் பற்றிய முடிவுகளை எடுப்பது  
 (a) ஆளுநர் (b) குடியரசுத்தலைவர் (c) அமைச்சரவை (d) சபாநாயகர்
- 21) தமிழ்நாட்டில் இரும்பு எஃகு ஆலை அமைந்துள்ள இடம்  
 (a) சேலம் (b) தூத்துக்குடி (c) மதுரை (d) திருப்பூர்
- 22) புவியியல் காரணிகளில் ஒன்று  
 (a) மூலதனம் (b) கடன் வசதி (c) விதிமுறைகள் (d) காலநிலை
- 23) பருத்தி நெசவு ஆலைகளுக்கு புகழ்பெற்ற இடம்  
 (a) தஞ்சாவூர் (b) கோயம்புத்தூர் (c) உதகமண்டலம் (d) புதுக்கோட்டை
- 24) ஏராளமான நீர் தேவைப்படும் தொழிற்சாலை  
 (a) இரசாயன தொழிற்சாலை (b) ஜவுளி தொழிற்சாலை (c) இரும்பு எஃகு தொழிற்சாலை  
 (d) இவை அனைத்தும்
- 25) வேளாண் சார்ந்த தொழில்களில் ஒன்று  
 (a) சர்க்கரை ஆலை (b) மீன் எண்ணெய் ஆலை (c) சிமெண்ட் ஆலை (d) காகித ஆலை
- 26) இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் நகரம்  
 (a) டெல்லி (b) மும்பை (c) சென்னை (d) கொல்கத்தா
- 27) கடகரேகை, புவிநடுக்கோடு மற்றும் மகரரேகை போன்ற முக்கிய அட்சங்கள் கடந்து செல்லும்  
 ஒரே கண்டம்  
 (a) ஆசியா (b) ஆப்பிரிக்கா (c) ஆஸ்திரேலியா (d) அண்டார்டிகா
- 28) புவியின் நான்கு கோளங்களிலும் பரவியுள்ள கண்டம்  
 (a) வட அமெரிக்கா (b) தென் அமெரிக்கா (c) ஆஸ்திரேலியா (d) ஆப்பிரிக்கா
- 29) "தாய்க்கண்டம்" என புனைப்பெயரிட்டு அழைக்கப்படுவது  
 (a) ஆப்பிரிக்கா (b) அண்டார்டிகா (c) ஐரோப்பா (d) ஆசியா
- 30) ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள மொத்த நாடுகள்  
 (a) 54 (b) 64 (c) 44 (d) 74
- 31) ஆப்பிரிக்காவின் வடபகுதியிலுள்ள உலகப்புகழ்பெற்ற பாலைவனம்  
 (a) கலஹாரி பாலைவனம் (b) சகாரா பாலைவனம் (c) நமீப் பாலைவனம்  
 (d) தார் பாலைவனம்
- 32) ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி  
 (a) சுப்பீரியர் ஏரி (b) டாங்கனிக்கா ஏரி (c) விக்டோரியா ஏரி (d) தூர்கானா ஏரி
- 33) மத்திய ஆப்பிரிக்காவில் புவிநடுக்கோட்டின் இருபுறங்களிலும் அமைந்துள்ள வடிநிலம்  
 (a) ஆரஞ்சு வடிநிலம் (b) கினியா வடிநிலம் (c) நைல் வடிநிலம் (d) காங்கோ வடிநிலம்
- 34) உலகின் மிக நீளமான நதி  
 (a) நைல் நதி (b) சிந்து நதி (c) காங்கோ நதி (d) நைஜர் நதி
- 35) "ஆப்பிரிக்க ஆறுகளின் தந்தை" என அழைக்கப்படுவது  
 (a) ஜாம்பசி ஆறு (b) நைல் நதி (c) நைஜர் ஆறு (d) ஆரஞ்சு ஆறு
- 36) "தென் ஆப்பிரிக்காவின் வாழ்வாதார நதி"  
 (a) காங்கோ (b) நைல் (c) ஜாம்பசி (d) நைஜர்
- 37) "புவியின் அணிகலன்" என்றும் "உலகின் பெரும் மருந்தகம்" என்றும் அழைக்கப்படுவது  
 (a) வெப்ப மண்டல மழைக்காடுகள் (b) வெப்ப மண்டல மலைக்காடுகள்  
 (c) வெப்பமண்டல இலையுதிர்க் காடுகள் (d) மாங்குரோவ் காடுகள்
- 38) கடைசியாக கண்டறியப்பட்ட கண்டம்  
 (a) ஆப்பிரிக்கா (b) ஆஸ்திரேலியா (c) ஐரோப்பா (d) ஆசியா
- 39) கண்டப்பகுதி முழுவதும் ஒரே நாடாகக் கருதப்படும் ஒரே கண்டம்  
 (a) வட அமெரிக்கா (b) தென் அமெரிக்கா (c) ஆஸ்திரேலியா (d) அண்டார்டிகா
- 40) ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பாலைவனம்  
 (a) பின்னக்கல்ஸ் பாலைவனம் (b) கிப்சன் பாலைவனம் (c) தனாமி பாலைவனம்  
 (d) பெரிய விக்டோரியா பாலைவனம்
- 41) ஆஸ்திரேலியாவின் மிக நீளமான நதி  
 (a) டார்லிங் நதி (b) ஸ்வான் நதி (c) முர்ரே நதி (d) அலெக்சாண்டரியா நதி
- 42) ஆஸ்திரேலியாவை இரு சமபாகங்களாகப் பிரிப்பது  
 (a) கடகரேகை (b) மகரரேகை (c) நிலநடுக்கோடு (d) இவற்றில் ஏதுமில்லை
- 43) ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு  
 (a) கங்காரு (b) வாலபி (c) கோலா (d) பிலேட்டிபஸ்

- 44) "ஆப்பிள் தீவு" என்று அழைக்கப்படுவது  
 (a) டாஸ்மேனியா (b) ஆஸ்திரேலியா (c) இலங்கை (d) மடகாஸ்கர்
- 45) ஒரு தனித்துவம் வாய்ந்த கண்டம்  
 (a) ஆசியா (b) ஆஸ்திரேலியா (c) அண்டார்டிகா (d) ஆப்பிரிக்கா
- 46) வெள்ளைக் கண்டம் என அழைக்கப்படும் ஒரே கண்டம்  
 (a) அண்டார்டிகா (b) தென்அமெரிக்கா (c) ஐரோப்பா (d) வட அமெரிக்கா
- 47) புவியியலாளர்களுக்கு ஒரு முக்கிய கருவி  
 (a) புவி வரைபடம் (b) புகைப்படம் (c) செய்தித்தாள் (d) தொலைபேசி
- 48) புவியின் வடிவிலான ஒரு சிறிய தோற்றம்  
 (a) புவி வரைபடம் (b) புவிமாதிரி (c) கருத்துப்படம் (d) இவற்றில் ஏதுமில்லை
- 49) புவிப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள உள்ளடக்கம் குறித்து கூறுவது  
 (a) திசைகள் (b) புவிப்பட மூலம் (c) சின்னங்கள் (d) தலைப்பு
- 50) அளவுத்திட்டத்தை சொற்களால் விவரிப்பது  
 (a) விகிதாச்சார முறை (b) எண்சார் பின்னமுறை (c) வாக்கிய முறை (d) நேரியல் அளவு
- 51) புவிப்படப்பரப்பில் உள்ள தொலைவும் புவிப்பரப்பில் உள்ள தொலைவும் ஒரே அளவில் குறிப்பிடப்படும் முறை  
 (a) பிரதிபின்னமுறை (b) எண்சார் பின்னமுறை (c) விகிதாச்சார முறை (d) இவை அனைத்தும்
- 52) ஈ என்ற வரைபட விளக்கம் குறிப்பது  
 (a) காடுகள் (b) நீர்நிலை (c) கப்பி சாலை (d) சுற்றுலா தளம்
- 53) புவிப்படங்களில் பொதுவாக மேல்நோக்கி இருக்கும்படி வரையப்படும் திசை  
 (a) வடதிசை (b) தென்திசை (c) மேற்கு திசை (d) கிழக்கு திசை
- 54) புவி வரைபடத்தில் ஆசிரியரின் பெயர் வெளியிடும் இடம்  
 (a) மேல் இடது புறம் (b) கீழ் இடது புறம் (c) கீழ் வலது புறம் (d) மேல் வலது புறம்
- 55) பேருந்து நிலையத்தை குறிக்கும் குறியீடு  
 (a)  $\times$  (b)  $\bullet$  (c)  $\times$  (d)  $\Delta$
- 56) பனிபடர்ந்த உயரமான பகுதிகளைக் குறிப்பிட பயன்படுத்தப்படும் நிறம்  
 (a) வெளிர் பழுப்பு (b) வெளிர் பச்சை (c) வெள்ளை (d) வெளிர் சிவப்பு
- 57) வங்கித் துறை என்பது \_\_\_\_\_ பொருளாதார நடவடிக்கையாகும்.
- 58) மூன்றாம் நிலை தொழில்கள் \_\_\_\_\_ மற்றும் \_\_\_\_\_ ஆக வகைப்படுத்தப்படுகிறது.
- 59) அரசாங்க முடிவு எடுக்கும் செயல்முறைகள் \_\_\_\_\_ துறையின் கீழ்வரும் மூன்றாம் நிலை செயல்பாடாகும்.
- 60) மூலப்பொருட்கள் அடிப்படையில் பருத்தி நெசவாலை ஒரு \_\_\_\_\_ தொழிலாகும்.
- 61) பெரிய அளவிலான தொழிற்சாலையை நிறுவுவதற்கு தேவையான மூலதனம் \_\_\_\_\_ ஆகும்.
- 62) அட்லஸ் மலை \_\_\_\_\_ கண்டத்தில் அமைந்துள்ளது.
- 63) ஆப்பிரிக்காவின் மிக உயரமான சிகரம் \_\_\_\_\_ ஆகும்.
- 64) ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும் மரம் \_\_\_\_\_
- 65) ஆஸ்திரேலியாவில் உள்ள மிதவெப்ப மண்டல பல்வெளிகள் \_\_\_\_\_ என அழைக்கப்படுகின்றன.
- 66) அண்டார்டிகாவில் நிறுவப்பட்ட முதல் இந்திய ஆய்வு நிலையம் \_\_\_\_\_ .
- 67) புவிக்கோள மாதிரி என்பது \_\_\_\_\_ ன் உண்மையான உருவ மாதிரியாக்கமாகும்.
- 68) புவியின் கோள வடிவத்தை ஒரு சமதளப்பரப்பில் வரையப்படும் முறை \_\_\_\_\_ எனப்படும்.
- 69) சம அளவு உயரமுள்ள இடங்களை இணைக்கும் கோடு \_\_\_\_\_ .
- 70) காணிப்படங்கள் பொதுவாக \_\_\_\_\_ ஆல் பராமரிக்கப்படுகின்றன.
- 71) \_\_\_\_\_ புவிப்படங்கள் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.
- 72) மூலப்பொருட்களை முடிக்கப்பட்ட பொருட்களாக மாற்றக்கூடிய இடம் \_\_\_\_\_ .
- 73) பழங்காலம் முதலே தோன்றிய பொருளாதார நடவடிக்கை \_\_\_\_\_ .
- 74) எந்த ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் \_\_\_\_\_ ன் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு மேம்படுகிறது.
- 75) கச்சா பருத்தி உற்பத்தி \_\_\_\_\_ பொருளாதார நடவடிக்கையாகும்.
- 76) இரண்டாம் நிலை பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு \_\_\_\_\_ .
- 77) நீதித்துறை என்பது ஒரு \_\_\_\_\_ நிலை பொருளாதார நடவடிக்கை ஆகும்.
- 78) பொருளாதாரத்தில் மூன்றாம் நிலைத்துறை என்பது \_\_\_\_\_ ஐ அளிக்கும் துறையாகும்.
- 79) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் \_\_\_\_\_ சதவீதம் பங்களிப்பினை சேவைத்துறை அளிக்கிறது .
- 80) \_\_\_\_\_ வளம் பெரும்பாலான தொழிலகங்களை இயக்குவதற்கு அடிப்படை மற்றும் அவசியமானதாகும்.
- 81) மூலப்பொருட்களை தொழிலகங்களுக்கும், முடிக்கப்பட்ட பொருட்களை சந்தைக்கும் அனுப்புவதற்கு தேவைப்படுவது \_\_\_\_\_ .

- 82) \_\_\_\_\_ தொழிலுக்கு குளிர் - ஈரப்பத காலநிலை சிறந்ததாகும்.
- 83) சிமெண்ட் தொழிற்சாலை \_\_\_\_\_ சார்ந்த தொழிலகங்களில் ஒன்றாகும்.
- 84) மீன் எண்ணெய் உற்பத்தி ஆலை \_\_\_\_\_ சார்ந்த ஒரு தொழிலாகும்.
- 85) உலக பாரம்பரிய வாகன தொழில் மையமாக அறியப்படுவது \_\_\_\_\_ .
- 86) ஆப்பிரிக்காவை இரு சம பாகங்களாகப் பிரிப்பது \_\_\_\_\_ .
- 87) இருண்ட கண்டம் என அழைக்கப்படுவது \_\_\_\_\_ .
- 88) இருண்ட கண்டம் என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியவர் \_\_\_\_\_ .
- 89) உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல பாலைவனம் \_\_\_\_\_ .
- 90) சாட் நாட்டில் அமைந்துள்ள செயலிழந்த எரிமலை \_\_\_\_\_ .
- 91) \_\_\_\_\_ என்றால் எல்லை அல்லது விளிம்பு என்று பொருள்படும்.
- 92) \_\_\_\_\_ சமவெளி "திறந்த மிருகக்காட்சி சாலை" என அழைக்கப்படுகிறது.
- 93) அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள உலகின் மிகப்பெரிய ஏரி \_\_\_\_\_ .
- 94) நைல் நதியின் பிறப்பிடமாக உள்ள ஏரி \_\_\_\_\_ .
- 95) உலகின் ஆழமான மற்றும் அதிக நீளம் கொண்ட நன்னீர் ஏரி \_\_\_\_\_ .
- 96) உலகின் இரண்டாவது பெரிய ஆற்று வடிநிலம் \_\_\_\_\_ .
- 97) தென் ஆப்பிரிக்காவின் அரை வறண்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் செம்மறி ஆடு வளர்ப்பு \_\_\_\_\_ என்று அழைக்கப்படுகிறது.
- 98) புருண்டியில் உற்பத்தியாகும் ஆறு \_\_\_\_\_ ஆகும்.
- 99) "எகிப்தின் நன்கொடை" என அழைக்கப்படுவது \_\_\_\_\_ .
- 100) நைஜர் ஆறு \_\_\_\_\_ வளைகுடாவில் கலக்கிறது.
- 101) உலகப்புகழ்பெற்ற உயரமான நீர் வீழ்ச்சி \_\_\_\_\_ .
- 102) உலகின் மிக அதிக வெப்பநிலை (58° செல்சியஸ்) பதிவாகியுள்ள பகுதி \_\_\_\_\_ .
- 103) சகாரா பாலைவனத்தில் இருந்து கினியா கடற்கரையை நோக்கி வீசும் வறண்ட வெப்பப் புழுதி தலக்காற்று \_\_\_\_\_ என்று அழைக்கப்படுகிறது.
- 104) சகாரா பாலைவனத்திலிருந்து மத்தியதரைக்கடல் நோக்கி வீசும் வெப்ப தலக்காற்று \_\_\_\_\_ என்று அழைக்கப்படுகிறது.
- 105) ஆப்பிரிக்காவின் முக்கிய பண்ப்பயிர் \_\_\_\_\_ .
- 106) உலகில் இரண்டாவது அதிக மக்கள் தொகையைக் கொண்ட கண்டம் \_\_\_\_\_ .
- 107) உலகின் மிகப்பெரிய தீவாகவும் மிகச் சிறிய கண்டமாகவும் உள்ளது \_\_\_\_\_ .
- 108) ஆஸ்திரேலிய கண்டத்தை கண்டுபிடித்த ஆங்கில மாலுமி \_\_\_\_\_ .
- 109) உலகின் மிகப்பெரிய ஒற்றை சிற்ப பாறை \_\_\_\_\_ .
- 110) ஆஸ்திரேலியாவின் மிக உயரமான மலைத் தொடர் \_\_\_\_\_ .
- 111) ஆஸ்திரேலியாவில் உள்ள \_\_\_\_\_ படுகை உலகின் மிகப்பெரிய மற்றும் ஆழமான படுகையாகும்.
- 112) ஆஸ்திரேலியாவிலுள்ள செம்மறி ஆட்டு பண்ணைகளில் பணிபுரியும் மக்கள் \_\_\_\_\_ என்று அழைக்கப்படுகிறார்கள்.
- 113) ஆஸ்திரேலியாவின் முதன்மையான தானியப்பயிர் \_\_\_\_\_ .
- 114) ஆஸ்திரேலியாவின் பண்ப்பயிர் என அழைக்கப்படுவது \_\_\_\_\_ .
- 115) "அறிவியல் கண்டம்" என அழைக்கப்படுவது \_\_\_\_\_ .
- 116) புவியின் மேற்பரப்பில் காணப்படும் மிகப்பெரிய பனித்தொகுப்பு \_\_\_\_\_ ஆகும்.
- 117) அண்டார்டிகாவில் ரஷ்யாவால் அமைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி நிலையம் \_\_\_\_\_ .
- 118) அண்டார்டிகாவிலுள்ள உயரமான சிகரம் \_\_\_\_\_ .
- 119) உலகின் மிகப்பெரிய பனியாறு \_\_\_\_\_ .
- 120) அண்டார்டிகாவிலுள்ள பெரிய ஆராய்ச்சி நிறுவனம் \_\_\_\_\_ .
- 121) \_\_\_\_\_ என்பது முழுப்புவியையோ அல்லது புவியின் ஒரு பகுதியையோ ஒரு சமதளப் பரப்பில் அளவையுடன் பதிலீட்டுக் காட்டும் ஒரு முறையாகும்.
- 122) \_\_\_\_\_ என்பது புவியின் இருபரிமாண சித்தரிப்பாகும்.
- 123) புவிக்கோள மாதிரியானது புவியை \_\_\_\_\_ பரிமாணத்தில் சித்தரிக்கின்றது.
- 124) \_\_\_\_\_ என்பது புவிப்பட உருவாக்குதலின் அறிவியல் சார்ந்த ஒரு கலை நுட்பமாகும்.
- 125) \_\_\_\_\_ என்பது புவிப்படத்தில் உள்ள தொலைவிற்கும் புவிப்படப்பரப்பில் உள்ள தொலைவிற்கும் இடையிலான விகிதத்தை குறிப்பதாகும்.
- 126) கண்டங்கள் அல்லது நாடுகள் போன்ற பெரிய நிலப்பகுதிகளைக் காண்பிக்க \_\_\_\_\_ அளவை புகைப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
- 127) சிறிய பகுதிகளான வட்டம் அல்லது மாவட்டம் போன்றவற்றை காண்பிக்க \_\_\_\_\_ அளவை புவிப்படங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
- 128) ஒரு எளிமையான வாக்கிய அளவுத் திட்டத்தில் தொகுதி அங்குலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் விகுதி \_\_\_\_\_ ல் இருக்கும்.
- 129) புவிப்படத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு குறியீடுகள் மற்றும் வண்ணங்கள் எவற்றைக் குறிக்கின்றன என்பதை விளக்குவது \_\_\_\_\_ .
- 130) பொதுவாக வரைபடத்தில் திசைகளானது \_\_\_\_\_ குறியீடுகள் மூலம் குறிக்கப்படுகின்றன.

SEND REQUEST TO JOIN MY FREE OR PAID TEST WHATSAPP (8056206308) GROUP

Kindly Share Your Study Materials to Our Email Id - padasalai.net@gmail.com

- 131) கோளவடிவமான புவியை ஒரு சமதளப் பரப்பில் வரைவதற்கு பின்பற்றப்படும் ஒரு நுணுக்க முறையை \_\_\_\_\_ என்கிறோம்.
- 132) புவிப்படங்களில் குறிப்பிடப்பட்டுள்ள \_\_\_\_\_ மற்றும் \_\_\_\_\_ கோடுகள் படத்தில் குறிக்கப்பட்டுள்ள பகுதியின் அமைவிட தகவல்களை அளிக்கின்றன.
- 133) ஒரு குறிப்பிட்ட இடத்தின் எல்லைகள் மற்றும் நில உடமைகள் பற்றிய விவரங்களை காண்பிக்க \_\_\_\_\_ புவிப்படங்கள் பயன்படுகின்றன.
- 134) "கெடஸ்ட்ரல்" எனும் வார்த்தை \_\_\_\_\_ மொழியிலுள்ள "கெடஸ்டர்" எனும் சொல்லிலிருந்து பெறப்பட்டது.
- 135) நிழற்பட்டைப்படம் என்பது ஒரு \_\_\_\_\_ படமாகும்.

## TNPSC TEST SI EXAM

ஏப்ரல் 6 முதல் தினமும் என்னுடைய **WHATSAPP GROUP** ல் தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 200 முதல் 250 தேர்வுகள் கொடுக்கப்படுகிறது . விடைகள் எனது **YOUTUBE** இல் பார்க்கலாம் அல்லது கட்டணம் **RS.750** செலுத்தி விடைகளுடன் **WHATSAPP** குரூப்பில் இணையவும். முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.

இலவச **TEST** குரூப்பில் இணைய **WHATSAPP 8056206308** க்கு **TNPSC TET SI EXAM** **MSG** செய்யவும்

www.Padasalai.Net

8056206308